1973 பிப்ரவரி 8]

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, பெரும் பாலும் இப்பொழுது எக்ஸடென்ஷன் தருவதில்லை, ரீஎம்ப்ளாய்மெண்ட்டும் தருவதில்லை. அரசினர் பள்ளிகளில் பணியாற்றுகின்றவர்களுக்கு ஓய்வுபெறும் வயது 58 ஆக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அரசினர் பள்ளிகளிலே பணி யாற்றியவர்கள், அதற்குப் பிறகு தனியார் பள்ளிகளிலே 60 வயது வரையிலோ அதற்கு மேலோ பணியாற்றக்கூடிய நிலைமை இருக்கிறது. எனவே தனியார் பள்ளிகளிலும் 58 வயதாக நிர்ணயிக்கக் கூடிய ஏற்பாட்டை அரசாங்கம் பரிசிலித்து வருகிறது. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டால் நிலைமை ஓரளவுக்கு செளகரியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாயூரம் பெண்கள் கல்லூரி

* 65 வினு—திரு. என். கிட்டப்பா : மாண்புமிகு கல்வி-உள்ளாட்சித்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுவுக்கு விடையளிப்பாரா—

மாயூரம் அரசினர் பெண்கள் கல்லூரியில் பட்டப்படிப்புக்கான வகுப்புக் கள் எப்போது துவக்கப்பட இருக்கின்றன ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : மாயூரம் அரசினர் மகளிர் கல்லூரியில் சரித்திரப் பாடத்தில் பி.ஏ. பட்ட வகுப்பு 1971-72-ம் ஆண்டே துவக்கப் பட்டுள்ளது. இட வசதியின்மை காரணமாக மற்ற பட்ட வகுப்புகள் துவக்க இயலவில்லை.

நெல்லை மாவட்டத்தில் கனிவளங்கள்

71 வினு—திரு. தி. சி. அ. சிவப்பிரகாசம் : மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருநெல்வேலி மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் என்னென்ன கனிவளங்கள் கிடைக்கின்றன என்று ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதா ?

(இ) ஆம் எனில், அதன் விவரங்கள் யாவை ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : விவர அறிக்கை ஒன்று@ அவை முன் வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மலையில் கிடைக்கும் கனிப்பொருள்கள்

* 72 வினு—திரு. பெ. செளந்தரபாண்டியன் : மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) நீலகிரி மலைகளில் கிடைக்கும் முக்கிய கனிப்பொருட்கள் தற்போது எவை எவை ?

@ 602 ஆம் பக்கத்தில் இணைப்பாக அச்சிடப்பட்டுள்ளது.

(இ) இவைகளை வெட்டி எடுத்துப் பயன்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : (அ) & (இ) நீலகிரி மலையில் இரும்பு மாக்சைட், தங்கம், காக்காய்ப் பொன், சினக்களிமன் ஆகிய தாதுப்பொருட்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் கிடைக்கும் இரும்புத் தாதுவை வெட்டி எடுக்க இரண்டு உரிமமும், பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்க ஒரு உரிமமும், காக்காய்ப்பொன் தாதுவை வெட்டி எடுக்க ஐந்து உரிமமும் வழங்கப் பட்டுள்ளன. அவை தனி நபர்களால் வெட்டியெடுக்கப்படுகின்றன. இப் பகுதியில் கிடைக்கும் கனிவளங்கள் மிக சொற்ப அளவில் இருப்பதால், இதை சிக்கனமான முறையில் வெட்டியெடுத்து தொழிற்சாலை அமைக்க இயலாது.

Sale price of Arasu Cement

* 73 *Q* —Thiru N. DENNIS : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(*a*) whether it is a fact that the sale price of Arasu Cement has gone appreciably high during the years 1970–71–72; and

(*b*) if so, the reasons therefor?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : (அ) ஆம்.

(இ) புதுடில்லியில் உள்ள சிமிட்டி கட்டுப்பாட்டு அதிகாரி 1967-ஆம் ஆண்டு சிமிட்டி கட்டுப்பாட்டு ஆணையின்கீழ் சிமிட்டி விலை, சிப்பச் செலவுகள், ஆயத்தீர்வை ஆகியவற்றைத் திருத்தியமைத்ததே, அரசு சிமிட்டி உட்பட எல்லா ரக சிமிட்டியின் விலை உயர்ந்ததற்குக் காரணமாகும்.

திரு. ஆர். பொன்னப்ப நாடார் : தலைவர் அவர்களே, சிமிண்ட் விலையானது 14 ரூபாய் ஒரு மூட்டைக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது நிர்ணயித்த விலைக்குக் கூடுதலாக இருக்கிறது. இதைக் கண்காணிக்க அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : சிமிண்ட் விலையை மத்திய அரசாங்கத்தான் நிர்ணயிக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை சிமிண்ட் விலை, பேக்கிங் சார்சஸ், எக்ஸைஸ் வரி இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு நிர்ணயிருக்கிறார்கள். 31—12—1972 வரை ஒரு டன் 21277 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இதை மீறி யாராவது விற்றார்கள் என்று தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கலாம்.